



பகுதி - 1
வினையபட்டு முகாமைத்துவத்திற்கு பங்களிப்பு செய்வோம்

சரியான விடையின் கீழ்க் கோடிடுக.

1. ஒழுங்கமைப்பின் குறிக்கோள்கள், நோக்கங்கள், கொள்கைகள், உபாய வழிகள் மற்றும் திட்டமிடல் போன்றவற்றுக்கு பொறுப்பானவர் யார்?

- I. உரிமையாளர் II. அதிபர் III. முகாமையாளர் IV. ஆசிரியர்

2. பாடசாலை மட்டத்தில் உயர்நிலை முகாமையாளர் யார்?

- I. அதிபர் II. முகாமையாளர் III. உரிமையாளர் IV. ஆசிரியர்

3. உடற்கல்வி முகாமைத்துவத்தில் எது முக்கியமானது?

- I. தனி முகாமைத்துவம் II. கலப்பு முகாமைத்துவம்
III. கூட்டு முகாமைத்துவம் IV. வள முகாமைத்துவம்

4. வினையாட்டுப் போட்டியில் உள்ள குழுக்களில் அடங்காதது.

- I. பிரதான ஒழுங்கமைப்புக் குழு II. நிதிக்குழு III. சான்றிதழ் குழு IV. அமைப்பாளர் குழு

5. நிரற் போட்டியில் அடங்காதவையை குறிப்பிடுக.

- I. விலகல் முறை II. சுற்றுகை முறை III. சுழற்சி முறை IV. சவால் முறை

6. சுழற்சி முறையில் ஏழு அணிகளைக் கொண்ட போட்டி ஒன்றில், நடாத்த வேண்டிய போட்டிகளின் எண்ணிக்கை யாது?

- I. 21 II. 32 III. 15 IV. 43

7. விலகல் முறையில் ஒழுங்கமைப்புச் செயற்பாடுகள் எவ்வாறானது?

- I. சிரமம் II. ஓரளவு சிரமம் III. ஓரளவு இலகு IV. இலகு

8. பாடசாலை மட்டத்தில் உயர் நிலை முகாமையாளர் யார்?

- I. அதிபர் II. பிரதி அதிபர் III. மாணவர் IV. ஆசிரியர்

9. முகாமையாளரிடம் இருக்க வேண்டியப ண்பு யாது?

- I. நெகிழ்வுடன் பணியாற்றுதல் II. கோபப்படுதல் III. அடித்தல் IV. அழுதல்

10. பாடசாலையின் முகாமை செய்யத்தக்க உடற்கல்வி வேலைத்திட்டங்களின் பிரதான பிரிவுகள் எத்தனை?

- I. 3 II. 5 III. 6 IV. 2

பகுதி - 2

1.
 - I. பாடசாலை ஒழுங்கமைப்பு கட்டமைப்பு மாதிரி ஒன்றை வரைக.
 - II. ஒழுங்கமைப்பாளரிடம் இருக்க வேண்டிய சிறப்பம்சங்களைத் தருக.
 - III. பின்பற்றுநரிடம் இருக்க வேண்டிய இயல்புகள் எவை?
2.
 - I. பாடசாலையில் முகாமை செய்யத்தக்க கட்டாய உடற்கல்வி வேலைத்திட்டங்கள் எவை?
 - II. இணைப்பாடவிதான செயற்பாடுகள் சில தருக.
 - III. இல்ல விளையாட்டுப் போட்டியின் பிரதானமான மூன்று ஒழுங்கமைப்புகளும் எவை?
3.
 - I. நிரற் போட்டிகள் (Tournament) பற்றி உமது விளக்கம் யாது?
 - II. நிரற் போட்டி முறைகள் எவை?
 - III. விலகல் முறையை விளக்குக.
4.
 - I. 7 அணிகள் பங்குபற்றும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் சுழற்சி முறையிலான அட்டவணையைத் தயாரிக்க.
 - II. விலகல் மற்றும் சுழற்சி முறை போட்டிகளின் அனுகூல, பிரதிகூல ஒப்பீட்டை அட்டவணை மூலம் விளக்குக.